

خطبة الجمعة لتاريخ ٢٠١٨/٢/١٦ الموافق ٢٩ جمادى الأولى ١٤٣٩ هـ

المَلَائِكَةُ عِبَادُ اللَّهِ الْمُكْرَمُونَ

الحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ قِيَوْمِ السَّمَاوَاتِ وَالْأَرْضِينَ مُدَبِّرِ الْخَلَائِقِ أَجْمَعِينَ،
بَاعِثِ الرُّسُلِ صَلَوَاتُهُ وَسَلَامُهُ عَلَيْهِمْ إِلَى الْمُكَلَّفِينَ لِهِدَايَتِهِمْ وَبَيَانِ شَرَائِعِ الدِّينِ،
بِالدَّلَائِلِ الْقَطْعِيَّةِ وَوَأَضْحَاتِ الْبَرَاهِينِ، أَحْمَدُهُ عَلَى جَمِيعِ نِعَمِهِ، وَأَسْأَلُهُ الْمَزِيدَ مِنْ
فَضْلِهِ وَكَرَمِهِ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْوَاحِدُ الْأَحَدُ الْكَرِيمُ الْغَفَّارُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا
عَبْدُهُ وَرَسُولُهُ وَحَبِيبُهُ وَخَلِيلُهُ أَفْضَلُ الْمَخْلُوقِينَ الْمُكْرَمُ بِالْقُرْءَانِ الْعَزِيزِ الْمُعْجَزَةِ
الْمُسْتَمِرَّةِ عَلَى تَعَاقِبِ السِّنِينَ، وَبِالسَّنَنِ الْمُسْتَنِيرَةِ لِلْمُسْتَرْشِدِينَ الْمَخْصُوصِ بِجَوَامِعِ
الْكَلِمِ وَسَمَاحَةِ الدِّينِ وَصَلَّى اللَّهُ وَسَلَّمْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى سَائِرِ إِخْوَانِهِ مِنَ النَّبِيِّينَ
وَالْمُرْسَلِينَ، وَعَالِ كُلِّ وَسَائِرِ الصَّالِحِينَ.

أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أَوْصِي نَفْسِي وَإِيَّاكُمْ بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ الْقَائِلِ
فِي كِتَابِهِ الْكَرِيمِ ﴿يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تَقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُمْ
مُسْلِمُونَ﴾^(٨٣) فَاتَّقُوا اللَّهَ فِيمَا أَمَرَ وَأَنْتَهُوا عَمَّا نَهَى عَنْهُ وَزَجَرَ.

إِخْوَةَ الْإِيمَانِ يَقُولُ اللَّهُ تَعَالَى فِي حَقِّ الْمَلَائِكَةِ ﴿مَنْ كَانَ عَدُوًّا لِلَّهِ
وَمَلَائِكَتِهِ وَرُسُلِهِ وَجَبْرِيلَ وَمِيكَالَ فَإِنَّ اللَّهَ عَدُوٌّ لِلْكَافِرِينَ﴾^(٩٨) وَيَقُولُ تَعَالَى

^١سورة آل عمران.

^٢سورة البقرة.

﴿وَمَنْ يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا﴾



Esclaves de *Allah*, je vous recommande ainsi qu'à moi-même de faire preuve de piété à l'égard de *Allah*, *Al-^Aliyy*, *Al-^Adhim*, Lui Qui dit dans Son Livre honoré : [*sourat 'Ali ^Imran* / 83] ce qui signifie : « **Ô vous qui êtes croyant, faites preuve de piété à l'égard de *Allah* de la véritable piété et surtout, ne mourez qu'en étant musulman.** » Alors obéissez à *Allah* en ce qu'Il a rendu obligatoire et abstenez-vous de ce qu'Il interdit et sanctionnera.

Chers frères de foi, *Allah ta^ala* dit au sujet de Ses anges : [*sourat Al-Baqarah* / 98] ce qui signifie : « **Si quelqu'un se fait l'ennemi de Dieu, de Ses anges, de Ses Messagers, de *Jibril* ou de *Mika'il*, alors certes *Allah* n'agrée pas les mécréants.** »

Et *Allah ta^ala* dit : [*sourat An-Niça'* / 136] ce qui signifie : « **Si quelqu'un ne croit pas en Dieu, en Ses anges, en Ses livres, en Ses messagers et au Jour dernier, il se sera très profondément égaré.** »

اعْلَمُوا عِبَادَ اللَّهِ أَنَّهُ يَجِبُ الْإِيمَانُ بِوُجُودِ الْمَلَائِكَةِ وَهُمْ أَجْسَامٌ نُورَانِيَّةٌ لَطِيفَةٌ ذَوُو أَرْوَاحٍ مُشْرِفَةٍ فَهُمْ عِبَادٌ مُكْرَمُونَ عِنْدَ اللَّهِ، لَيْسُوا ذُكُورًا وَلَا إِنَاثًا، لَا يَأْكُلُونَ وَلَا يَشْرَبُونَ وَلَا يَنَامُونَ وَلَا يَتَعَبُونَ وَلَا يَتَوَالِدُونَ وَهُمْ عِبَادٌ مُكَلَّفُونَ لَا يَعْصُونَ اللَّهَ تَعَالَى مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ.

Sachez, esclaves de Dieu, qu'il est un devoir de croire en l'existence des anges. Ce sont des corps dont l'origine est de lumière, impalpables et ils sont dotés d'âmes honorées. Ce sont des êtres honorés selon le jugement de Dieu. Ils ne sont ni mâles ni femelles. Ils ne mangent pas et ne boivent pas, ils ne dorment pas et ne se fatiguent pas, ils ne se reproduisent pas et ce sont des créatures responsables de leurs actes. Ils ne désobéissent en rien aux ordres que *Allah ta^ala* leur donne et font absolument tout ce qu'ils ont l'ordre de faire.

وَهُمْ عِبَادُ اللَّهِ مُكَلَّفُونَ مُوَكَّلُونَ بِأَعْمَالٍ شَتَّى، فَمِنْهُمْ مَنْ هُمْ مُوَكَّلُونَ بِالْمَطَرِ وَالنَّبَاتِ، وَمِنْهُمْ مُوَكَّلُونَ بِكِتَابَةِ أَعْمَالِ بَنِي آدَمَ، وَبَعْضُهُمْ مُوَكَّلُونَ بِتَوَفِّي الْأَرْوَاحِ، وَبَعْضُهُمْ

¹ سورة النساء.

مُوكَّلُونَ بِحِفْظِ بَنِي آدَمَ، يَحْفَظُونَهُمْ مِنْ تَلَاعِبِ الْجِنِّ بِهِمْ إِلَّا أَنَّهُمْ لَا يَمْنَعُونَ وَقُوعَ الْمُقَدَّرِ، فَمَا شَاءَ اللَّهُ كَانَ وَمَا لَمْ يَشَأْ لَمْ يَكُنْ، وَمِنْهُمْ مُوكَّلُونَ بِتَبْلِيغِ السَّلَامِ إِلَى الرَّسُولِ الْأَعْظَمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أُمَّتِهِ وَمِنْهُمْ مُوكَّلُونَ بِكِتَابَةِ مَا يَسْقُطُ مِنَ وَرَقِ الشَّجَرِ.

Ce sont des esclaves de *Allah* qui sont responsables de leurs actes, chargés de nombreuses tâches. Il y a parmi eux ceux qui sont chargés de la pluie et des plantes. Il y a parmi eux ceux qui sont chargés d'inscrire les actes des êtres humains. Il y a parmi eux ceux qui sont chargés de retirer les âmes au moment de la mort¹. D'autres sont chargés de protéger les humains, ils les préservent d'être les jouets des *jinn* sauf qu'ils n'empêchent pas ce qui est prédestiné de se produire. Ainsi ce que *Allah ta^ala* veut est, et ce que *Allah* ne veut pas n'est pas. Il y a parmi eux ceux qui sont chargés de transmettre le *salam* au Messager éminent ﷺ, de la part des membres de sa communauté. Il y a parmi eux ceux qui sont chargés d'inscrire les feuilles des arbres qui tombent.

وَالْمَلَائِكَةُ الْكِرَامُ خَلِقُ مِنْ خَلْقِ اللَّهِ تَعَالَى، وَأَصْلُ خَلْقَتِهِمْ لَيْسَتْ كَخَلْقَةِ الْبَشَرِ بَلْ هِيَ خَلْقَةٌ خَاصَّةٌ، فَأَصْلُ الْمَلَائِكَةِ نُورٌ، خَلَقَهُمُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى مِنْ نُورٍ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُلِقَتِ الْمَلَائِكَةُ مِنْ نُورٍ وَخُلِقَ الْجَانُّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ وَخُلِقَ آدَمُ مِمَّا وُصِفَ لَكُمْ² اهـ

Les nobles anges sont des créatures de Dieu *ta^ala*. L'origine de leur nature n'est pas comme celle des êtres humains, c'est une nature particulière ; l'origine des anges est la lumière. *Allah tabaraka wata^ala* les a créés à partir de la lumière tout comme le Messager de *Allah* ﷺ l'a dit : [rapporté par *Mousslim*] ce qui signifie : « **Les anges ont été créés à partir de lumière, les *jinn* ont été créés à partir de la flamme d'un feu sans fumée et *Adam* a été créé à partir de ce qui vous a déjà été décrit.** »

وَقَدْ خَلَقَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى مَلَائِكَتَهُ ذَوِي أَجْنِحَةٍ، فَهَذَا لَهُ جَنَاحَانِ وَهَذَا لَهُ أَرْبَعَةٌ وَهَذَا لَهُ سِتَّةٌ وَهَذَا لَهُ أَكْثَرُ مِنْ ذَلِكَ مِنَ الْعَدَدِ، يَزِيدُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى

¹ L'ange de la mort qui retire les âmes et les anges qui l'aident.

² رواه مسلم.

بَعْضُهُمْ عَلَى بَعْضٍ فِي ذَلِكَ، فَقَدْ وَرَدَ فِي الْحَدِيثِ الشَّرِيفِ عَنْ نَبِيِّنَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ هُوَ رَئِيسُ الْمَلَائِكَةِ خُلِقَ عَلَى سِتِّمِائَةِ جَنَاحٍ.

Allah tabaraka wata^ala a créé les anges en les dotant d'ailes. Certains ont deux ailes, d'autres en ont quatre, d'autres en ont six et d'autres en ont plus que cela. *Allah tabaraka wata^ala* fait que certains en ont plus que d'autres. Il a été rapporté dans le *hadith* honoré d'après notre Prophète ﷺ que *Jibril ^alayhi s-salam* qui est lui, le président des anges, a été créé avec 600 ailes.

فَسُبْحَانَ الْخَلَّاقِ الْعَظِيمِ الَّذِي يَخْلُقُ مَا يَشَاءُ وَيَفْعَلُ فِي مُلْكِهِ مَا يُرِيدُ، قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى ﴿الْحَمْدُ لِلَّهِ فَاطِرِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ جَاعِلِ الْمَلَائِكَةِ رُسُلًا أُولَى أَجْنِحَةٍ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ يَزِيدُ فِي الْخَلْقِ مَا يَشَاءُ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ﴾

Allah, le Créateur éminent Qui est exempt de toute imperfection, crée ce qu'Il veut, Il fait dans ce qui Lui appartient ce qu'Il veut. *Allah tabaraka wata^ala* dit : [*sourat Fatir / 1*] ce qui signifie : « **La louange est à Allah, Qui a créé les cieux et la terre, Qui a créé les anges et en a fait des messagers. Il a doté certains de deux ailes, d'autres de trois ailes, d'autres de quatre ailes et Il ajoute aux créatures ce Qu'Il veut. Certes Allah est sur toute chose tout-puissant.** »

وَقَدْ ثَبَتَ أَنَّ مَلَائِكَةَ الرَّحْمَنِ عَلَيْهِمُ السَّلَامُ يَتَشَكَّلُونَ أحيانًا بِغَيْرِ صُورِهِمُ الْأَصْلِيَّةِ الَّتِي خَلَقَهُمُ اللَّهُ تَعَالَى عَلَيْهَا، وَقَدْ ثَبَتَ فِي الْحَدِيثِ الشَّرِيفِ الثَّابِتِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَجِيءُ جِبْرِيلَ أَمِينِ الْوَحْيِ إِلَى النَّبِيِّ الْأَعْظَمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِصُورَةِ رَجُلٍ شَدِيدِ بَيَاضِ الثِّيَابِ شَدِيدِ سَوَادِ الشَّعْرِ وَلَكِنْ اعْلَمُوا رَحِمَكُمُ اللَّهُ أَنَّ الْمَلَائِكَةَ إِذَا مَا تَصَوَّرُوا بِصُورَةِ رَجُلٍ لَا يَكُونُ لَهُمْ أَلَّةُ الدُّكُورِيَّةِ كَمَا أَنَّهُمْ لَا يَتَصَوَّرُونَ بِشَكْلِ أَنْثَى كَمَا يَزْعُمُ بَعْضُ أَصْحَابِ الْمِلَلِ مِنْ غَيْرِ الْمُسْلِمِينَ

Il a été confirmé que les anges de *Allah ^alayhimou s-salam* peuvent parfois prendre d'autres formes que leur forme d'origine avec laquelle *Allah* leur a donné l'existence. Il a été authentifié dans le *hadith* honoré et confirmé de la part du Messager de *Allah* ﷺ que *Jibril*, l'ange honnête chargé de la révélation est venu au Prophète éminent ﷺ sous l'aspect d'un homme qui avait des vêtements très blancs et des cheveux d'un noir intense. Mais sachez, que Dieu vous fasse miséricorde, que lorsque les anges prennent l'aspect d'un homme, ils n'ont pas d'organes génitaux, tout comme ils ne prennent jamais l'aspect d'une femme comme le prétendent certains membres d'autres communautés que la communauté musulmane.

حَتَّىٰ إِنَّهُمْ يَصْنَعُونَ لَهُمْ تَمَاثِيلَ نِسَائِيَّةٍ ذَاتَ جَنَاحَيْنِ، وَهُوَ خِلَافٌ عَقِيدَةٌ
 الْمُسْلِمِينَ قَالَ تَعَالَى ﴿إِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ لَيُسَمُّونَ الْمَلَائِكَةَ تَسْمِيَةَ
 الْأُنثَىٰ﴾^(٢٧) فَلَیْحَدَّرُ مِنْ اِعْتِقَادِ ذَلِكَ. وَقَدْ يَتَشَكَّلُ الْمَلَكُ أَيْضًا بِصُورَةِ طَيْرٍ، وَأَمَّا
 الْأَفْعَى وَالْعَقْرَبُ وَالْكَلْبُ وَالْحِنْزِيرُ وَنَحْوَهَا فَالْمَلَائِكَةُ الْمُكْرَمُونَ لَا يَتَشَكَّلُونَ
 بِصُورِهَا.

Au point que certains leur font des statues prétendument à leur effigie sous forme de femme avec des ailes. Ceci est contraire à la croyance des musulmans. *Allah ta^ala* dit : [*sourat An-Najm* / 27] ce qui signifie : « **Certes ceux qui ne croient pas en l'au-delà appellent les anges avec des noms féminins** », que l'on prenne garde contre pareille croyance. Il se peut qu'un ange prenne l'aspect d'un oiseau également. En revanche, les serpents, les scorpions, les chiens ou les porcs, les anges honorés ne prennent jamais leur aspect.

وَاعْلَمُوا أَحَبَبْنَا أَنَّ الْمَلَائِكَةَ الْكِرَامَ هُمْ أَوْلِيَاءُ اللَّهِ وَأَحْبَابُهُ، وَهُمْ عِبَادُ اللَّهِ
 مُكْرَمُونَ، وَقَدْ مَدَحَهُمُ اللَّهُ تَعَالَى فِي الْقُرْآنِ فَقَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى فِي وَصْفِهِمْ ﴿لَا
 يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ﴾^(٦) وَقَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ مَا
 فِي السَّمَاوَاتِ السَّبْعِ مَوْضِعُ قَدَمٍ وَلَا شِبْرٍ وَلَا كَفِّ إِلَّا وَفِيهِ مَلَكٌ قَائِمٌ أَوْ مَلَكٌ رَاكِعٌ
 أَوْ مَلَكٌ سَاجِدٌ^٣ اهـ

^١ سورة النجم.

^٢ سورة التحريم.

^٣ الطبراني.

Sachez, mes bien-aimés, que les anges honorés sont des saints, des *waliyy* de *Allah*. Ce sont des esclaves honorés. *Allah ta^ala* a fait leur éloge dans le *Qur'an*, *Allah tabaraka wata^ala* a dit pour les décrire : [*sourat At-Tahrim / 6*] ce qui signifie : « **Ils ne désobéissent pas à Allah en ce qu'Il leur ordonne et Ils font tout ce qu'ils ont l'ordre de faire.** »

Et le Prophète *alayhi s-salatou was-salam* a dit : [rapporté par *At-Tabaraniyy*] ce qui signifie : « **Il n'y a pas dans les sept cieux l'emplacement d'un seul pied, d'un seul empan ou d'une seule paume de main sans que s'y trouve un ange debout, ou un ange incliné, ou en ange en prostration.** »

دَابُّهُمْ الطَّاعَةُ يُصَلُّونَ وَيُسَبِّحُونَ لَا يَفْتُرُونَ فَلَا يَجُوزُ سَبُّهُمْ وَلَا الْإِسْتِهْزَاءُ بِهِمْ بَلْ قَالَ الْعُلَمَاءُ إِنَّ مَنْ سَبَّ مَلَكًا مِنَ الْمَلَائِكَةِ كَفَرَ وَخَرَجَ مِنَ الدِّينِ وَالْعِيَادُ بِاللَّهِ تَعَالَى، فَقَدْ قَرَنَ اللَّهُ تَعَالَى مَنْ عَادَى الْمَلَائِكَةَ بِمَنْ عَادَاهُ، ثُمَّ بَيَّنَّ سُبْحَانَهُ أَنَّ هَؤُلَاءِ الْمُعَادِينَ كُفَّارٌ فَقَالَ اللَّهُ تَعَالَى ﴿مَنْ كَانَ عَدُوًّا لِلَّهِ وَمَلَائِكَتِهِ وَرُسُلِهِ وَجِبْرِيلَ وَمِيكَالَ فَإِنَّ اللَّهَ عَدُوٌّ لِلْكَافِرِينَ ﴿٩٨﴾﴾^١.

Les anges sont toujours en train d'accomplir des actes d'obéissance. Ils font des prières, ils font le *tasbih*. Ils ne s'en lassent pas. Il n'est donc pas permis de les insulter ni de les rabaisser. Les savants ont dit que celui qui insulte un seul ange devient mécréant et sort de la religion, que Dieu nous en préserve. *Allah ta^ala* a comparé celui qui prend les anges pour ennemi à celui qui Le prend, Lui, pour ennemi. Et *Allah soubhanah* a indiqué que ceux qui considèrent les anges comme ennemis sont des mécréants. *Allah ta^ala* dit ce qui signifie : « **Si quelqu'un se fait l'ennemi de Dieu, de Ses anges, de Ses Messagers, de *Jibril* ou de *Mika'il*, alors certes Allah n'agrée pas les mécréants.** »

وَأَمَّا إِبْلِيسُ فَلَيْسَ مِنَ الْمَلَائِكَةِ، بَلْ هُوَ مِنَ الْجِنِّ، وَالذَّلِيلُ عَلَى مَا ذَكَرْنَاهُ مِنَ الْقُرْآنِ الْكَرِيمِ قَوْلُهُ تَعَالَى عَنْ إِبْلِيسَ ﴿إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ﴾^٢ وَقَوْلُهُ عَزَّ وَجَلَّ ﴿وَإِنَّ عَلَيْكَ لَعْنَتِي إِلَى يَوْمِ الدِّينِ﴾^٣ فَلَوْ كَانَ إِبْلِيسُ مَلَكًا مِنَ الْمَلَائِكَةِ لَمَا عَصَى اللَّهَ تَعَالَى وَلَمَا كَفَرَ، لِأَنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى قَالَ فِي

^١ سورة البقرة.

^٢ سورة الكهف.

^٣ سورة ص.

الْقُرْءَانِ الْكَرِيمِ فِي وَصْفِ مَلَائِكَتِهِ ﴿لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ﴾^١ وَقَالَ سُبْحَانَهُ ﴿لَا يَسْبِقُونَهُ بِالْقَوْلِ وَهُمْ بِأَمْرِهِ يَعْمَلُونَ﴾^٢.

Quant à *Iblis*, il ne fait pas partie des anges mais il est au contraire un *jinn*. La preuve de ce que nous venons de dire est dans le *Qour'an* honoré, à savoir la parole de *Allah* à propos de *Iblis* ce qui signifie : « **Sauf *Iblis* qui fait partie des *jinn*, il a désobéi à l'ordre de son Seigneur.** »

Et la parole de *Allah* *^azza wajall* : [sourat *Sad* /78] ce qui signifie : « **Ma malédiction pèsera sur toi jusqu'au Jour du jugement.** »

Si *Iblis* avait été un ange, il n'aurait pas désobéi à *Allah ta^ala*, il n'aurait pas commis la mécréance car *Allah tabaraka wata^ala* dit dans le *Qour'an* honoré à propos des anges ce qui signifie : « **Ils ne désobéissent pas aux ordres que *Allah* leur donne et ils font tout ce qu'ils ont l'ordre de faire.** » Et *Allah soubhanah* dit ce qui signifie : « **Ils ne disent que ce que *Allah* leur ordonne de dire et Ils ne font que ce que *Allah* leur ordonne.** »

وما قَالَهُ بَعْضُ النَّاسِ عَنِ إِبْلِيسَ إِنَّهُ كَانَ طَاوُوسَ الْمَلَائِكَةِ أَيُّ رَئِيسِهِمُ الْمُقَدَّمِ فِيهِمْ فَهُوَ بَاطِلٌ لَا أَصْلَ لَهُ يُعَارِضُ مَا تَقَدَّمَ مِنَ الْآيَاتِ وَيُنَاقِضُ صِفَاتِ الْمَلَائِكَةِ الثَّابِتَةَ لَهُمْ فِي الشَّرِيعَةِ.

Quant à ce qu'ont dit certains à propos de *Iblis* qu'il aurait été le Parangon des anges c'est-à-dire leur joyau, leur président, cela n'a aucun fondement et c'est totalement faux. Cela contredit précisément les '*ayah* précédemment citées et la description confirmée et authentifiée des anges dans la Loi de l'Islam.

وَقَدْ قَالَ الْعُلَمَاءُ بِوُجُوبِ الْعِصْمَةِ لِلْمَلَائِكَةِ كُلِّهِمْ مِنَ الْمَعَاصِي وَالذُّنُوبِ، فَمَا يُرَوَى عَنِ الْمَلَائِكَةِ هَارُوتَ وَمَارُوتَ أَنَّهُمَا رَكِبَتْ فِيهِمُ الشَّهْوَةَ فَفَتِنَا بِأَمْرَةِ يُقَالُ لَهَا الزَّهْرَةُ وَأَنَّهُمَا عَصَيَا اللَّهَ تَعَالَى بِأَنْ شَرِبَا الْحَمْرَةَ وَزَنِيَا بِهَذِهِ الْمَرْأَةِ ثُمَّ قَتَلَا نَفْسًا بَغَيْرِ حَقٍّ وَأَنَّ هَذِهِ الْمَرْأَةَ مُسِخَتْ بَعْدَ ذَلِكَ كَوَكْبًا فَهَذَا كُلُّهُ كَلَامٌ بَاطِلٌ وَهِيَ قِصَّةٌ مَكْذُوبَةٌ لَيْسَ لَهَا أُسَاسٌ مِنَ الصَّحَّةِ وَلَا يَجُوزُ اعْتِقَادُهَا.

^١ سورة التحريم.

^٢ سورة الأنبياء.

Les savants ont dit que les anges sont obligatoirement préservés des péchés et des actes de désobéissance. Quant à ce que certains rapportent que deux anges s'appelant *Harout* et *Marout* auraient eu un désir, qu'ils se seraient épris d'une femme nommée *Az-Zahrah* (Vénus), qu'ils auraient désobéi à *Allah ta^ala* en buvant du vin et en commettant la fornication avec cette femme puis qu'ils auraient tué une personne injustement et que cette femme se serait transformée après cela en une planète, tout cela n'est que fausses paroles. C'est une histoire mensongère qui n'a aucun fondement et à laquelle il n'est pas permis de croire.

وَقَوْلُهُ تَبَارَكَ وَتَعَالَى فِي الْقُرْآنِ الْكَرِيمِ فِي حَقِّ الْمَلَائِكَةِ هَارُوتَ وَمَارُوتَ ﴿يُعَلِّمُونَ
التَّاسَ السِّحْرَ وَمَا أُنزِلَ عَلَى الْمَلَائِكَةِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ
حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ ﴿١٧٢﴾﴾ فَمَعْنَاهُ أَنَّ هَذَيْنِ الْمَلَائِكَةِ كَانَا يُعَلِّمَانِ
التَّاسَ نَوْعًا مِنَ السِّحْرِ لِيَعْرِفَ التَّاسَ الْفَرْقَ بَيْنَ السِّحْرِ وَالْمُعْجِزَةِ لَا بِقَصْدٍ أَنْ
يَعْمَلُوا بِهِ فَافْهَمُوا يَا أَخِي الْمُسْلِمَ ذَلِكَ وَاثْبُتْ عَلَى الْعَقِيدَةِ الْحَقَّةِ عَقِيدَةِ أَهْلِ السُّنَّةِ
وَالْجَمَاعَةِ الَّتِي كَانَتْ عَلَيْهَا الرَّسُولُ الْأَعْظَمُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالسَّلَفُ الصَّالِحُ
تَفَرُّقًا قُوْرًا عَظِيمًا.

La parole de *Allah tabaraka wata^ala* dans le *Qour'an* honoré à propos des deux anges *Harout* et *Marout* est ainsi : [sourat Al-Baqarah / 102] ce qui signifie : « **Ils enseignent aux gens la sorcellerie et ce qui a été révélé aux deux anges à Babel, *Harout* et *Marout*, mais eux deux ne l'ont jamais enseignée à quelqu'un avant de lui avoir dit : "Ceci est une épreuve, alors ne commets pas de mécréance** [en pratiquant la sorcellerie qui comporte un rejet de la religion]." »

Cela veut dire que ces deux anges enseignaient aux gens une catégorie de sorcellerie pour qu'ils puissent faire la distinction entre la sorcellerie et les miracles, et non pas dans le but que les gens la mettent en pratique.

Alors comprend bien cela, mon frère musulman, et persévère sur la croyance correcte, la croyance de *Ahlou s-sounnah wal-jama^ah*, cette croyance qu'avait le Messager éminent ﷺ ainsi que le *salaf* vertueux ; tu auras la grande victoire, une victoire éminente.

¹ سورة البقرة.

Ô *Allah*, fais-nous apprendre ce qui nous est profitable, fais-nous profiter de ce que nous avons appris et augmente-nous en connaissance et fais-nous mourir en étant dans un état d'agrément.

Ayant tenu mes propos, je demande à *Allah* qu'Il me pardonne ainsi qu'à vous-mêmes.

اللَّهُمَّ عَلِّمْنَا مَا يَنْفَعُنَا وَانْفَعْنَا بِمَا عَلَّمْتَنَا وَزِدْنَا عِلْمًا، وَتَوَقَّنَا وَأَنْتَ رَاضٍ عَنَّا أَقُولُ
قَوْلِي هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ.

الخطبة الغانية

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ
أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ،
وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ الصَّادِقِ الوَعْدِ الأَمِينِ وَعَلَى إِخْوَانِهِ التَّابِيِّينَ
وَالْمُرْسَلِينَ. وَرَضِيَ اللَّهُ عَنْ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ وَعَالِ البَيْتِ الطَّاهِرِينَ وَعَنِ الخُلَفَاءِ
الرَّاشِدِينَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيٍّ وَعَنِ الأئِمَّةِ المُهْتَدِينَ أَبِي حَنِيفَةَ وَمَالِكٍ
وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَعَنِ الأَوْلِيَاءِ وَالصَّالِحِينَ أَمَا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أُوصِيكُمْ وَنَفْسِي
بِتَقْوَى اللَّهِ العَلِيِّ العَظِيمِ فَاتَّقَوْهُ.

وَاعْلَمُوا أَنَّ اللَّهَ أَمَرَكُمْ بِأَمْرٍ عَظِيمٍ، أَمَرَكُمْ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ الكَرِيمِ
فَقَالَ ﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ
وَسَلِّمُوا تَسْلِيمًا ﴿٥٦﴾﴾. اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى عَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ
عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى عَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى عَالِ سَيِّدِنَا
مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى عَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مُجِيدٌ، يَقُولُ
اللَّهُ تَعَالَى ﴿يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ ﴿١﴾ يَوْمَ

سورة الأحزاب.

تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمَلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ
سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ ﴿٢٠﴾، اللَّهُمَّ إِنَّا دَعَوْنَاكَ
فَاسْتَجِبْ لَنَا دُعَاءَنَا فَاعْفِرِ اللَّهُمَّ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ
وَالْمُؤْمِنَاتِ الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ رَبَّنَا ءَاتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً
وَقِنَا عَذَابَ النَّارِ اللَّهُمَّ اجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ غَيْرَ ضَالِّينَ وَلَا مُضِلِّينَ اللَّهُمَّ اسْتُرْ
عَوْرَاتِنَا وَعَامِنِ رُوعَاتِنَا وَاكْفِنَا مَا أَهَمَّنَا وَقِنَا شَرَّ مَا نَتَخَوَّفُ اللَّهُمَّ اجْزِ الشَّيْخَ عَبْدَ
اللَّهِ الْهَرِيرِيِّ رَحِمَاتُ اللَّهِ عَلَيْهِ عَنَّا خَيْرًا. عِبَادَ اللَّهِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ
وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ.
اذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَثْبِئْكُمْ وَاشْكُرُوا يَزِدْكُمْ، وَاسْتَغْفِرْ لَهُ يُغْفِرْ لَكُمْ وَأَتَّقُوا يَجْعَلْ
لَكُمْ مِنْ أَمْرِكُمْ مَخْرَجًا، وَأَقِمِ الصَّلَاةَ.